

III ADDITIONAL DISTRICT AND SESSIONS COURT, THIRUVALLUR AT
POONAMALLEE
O.S. NO.34/2014

Deposition of witness for the Defendant/DW1
Respondent solemnly by Tmt.R.Santhi, Assistant
in accordance with the provision of Act I for 1873 on

27-08-2019

Name :Sivakumar Caste :
Father's/Husband's Name:Bhakthavatchalu Calling :
Age : Religion :
Village : Taluk

வாதி தரப்பில் குறுக்கு விசாரணை தொடர்ச்சி- என்னிடம் காண்பிக்கப்படும் பி.சா.ஆ.2 பத்திரம் 18/04/1992 தேதியிட்ட பார்ட்னர்ஷிப் பத்திரம் ஆகும். மேற்சொன்ன பத்திரம் என்னுடைய தகப்பனார் காலமான பிறகு ஏற்படுத்தப்பட்டது என்று சொன்னால் சரிதான். பி.சா.ஆ.2ல் ஏற்கனவே மாதம் ரூ.300/- பக்தவட்சலுக்கு கொடுக்கப்பட்டதை அவருடைய வாரிசுகள் சாந்தி, சிவகுமார், கார்த்திக் ஆகிய மூவருக்கும் சேர்த்து மாதம் ரூ.500/- ஆக கொடுக்கப்படவேண்டும் என்று காணப்பட்டுள்ளது என்று சொன்னால் சரிதான். பி.சா.ஆ.2 ஆவணம் பதிவு செய்யப்படாத ஆவணம் என்று சொன்னால் சரிதான். பி.சா.ஆ.3 பதிவு செய்யப்படாத பார்ட்னர்ஷிப் பத்திரம் என்று சொன்னால் சரிதான். ஆகையால் 1979 முதல் 1992 மார்ச் வரை மாதம் ரூ.300/- பக்தவட்சலத்திற்கு வழங்கப்பட்டது என்று சொன்னால் சரிதான். அதுபோல் பி.சா.ஆ.2 பத்தி 5ல் விஸ்வஜோதி பிரிக்ஸ் ஓர்க்ஸ் நிறுவனத்தில் சுப்பையா நாயுடு முழு நேர பணி செய்தார் என்று காணப்பட்டுள்ளது என்று சொன்னால் சரிதான். பக்தவட்சலு காலத்தில் எப்பொழுதும் விஸ்வஜோதி பிரிக்ஸ் ஓர்க்ஸின் நிர்வாக அதிகாரம் வழங்கப்படவில்லை என்று சொன்னால் தவறாகும். பக்தவட்சலு விஸ்வஜோதி பிரிக்ஸ் ஓர்க்ஸ் நிறுவனத்தை நிர்வாகம் செய்தார் என்பதற்கு எந்த ஆவணமும் தாக்கல் செய்யவில்லை என்று சொன்னால் தவறாகும். இன்கம்டாக்ஸ் ரிட்டர்ன் தாக்கல் செய்துள்ளேன். மேற்சொன்ன ஆவணத்தை தவிர வேறு எந்த ஆவணமும் நிர்வாகம் செய்தார் என்பதற்கு தாக்கல் செய்யவில்லை என்று சொன்னால் சரிதான். சுப்பையா நாயுடு வாழ்ந்த காலம் வரை

அவர் தான் விஸ்வஜோதி பிரிக்ஸ் ஒர்க்ஸ் நிறுவனத்தை நிர்வாகம் செய்து வந்தார் என்று சொன்னால் தவறாகும். சுப்பையாநாயுடு இறந்த பிறகு கோவிந்தசாமி தவிர மற்ற 3 மகன்களும் ஏற்கனவே காலமாகிவிட்ட காரணத்தினால் விஸ்வஜோதி பிரிக்ஸ் ஒர்க்ஸ் நிறுவனத்தை கோவிந்தசாமி நிர்வாகம் செய்து வந்தார் என்று சொன்னால் தவறாகும். பி.சா.ஆ.4 பக்கம் 2ல் சுப்பையாநாயுடு வேலப்பன் சாவடியில் உள்ள இ ஷெட்யூல் சொத்துக்களுக்கு முழு உரிமையாளர் என்று கண்டுள்ளது என்று சொன்னால் சரிதான். கோலடியில் 1980ல் ரூ.40,000/-த்திற்கு கடனாக வாங்கிய சொத்தின் கடனை 1982ல் பைசல் செய்யப்பட்டதாக பி.சா.ஆ.14ல் காணப்பட்டுள்ளது என்று சொன்னால் சரிதான். செங்கரை கிராமத்தில் உள்ள சொத்தை எந்தெந்த வருடத்தில் யாரால் வாங்கப்பட்டது என்றால் என்னுடைய அப்பா பக்தவட்சலு 1985லிருந்து 1991 வரை வாங்கியுள்ளார். அது இல்லாமல் என் சித்தப்பா கோவிந்தசாமி அவரும் தோராயமாக மேற்சொன்ன காலகட்டத்தில் வாங்கியுள்ளார். மேற்சொன்ன சொத்துக்கள் வாங்கும் போது எனக்கு வயது 7 என்றால் சரிதான். 1991ல் எனக்கு வயது 12 ஆகும். ஆக எனக்கு 7 முதல் 12 வயது காலகட்டத்தில் செங்கரை சொத்துக்கள் வாங்கப்பட்டது என்று சொன்னால் சரிதான். எவ்வளவு தொகைக்கு வாங்கப்பட்டது அந்த நேரத்தில் எனக்கு தெரியாது என்று சொன்னால் சரிதான். செங்கரை சொத்தையோ கோலடி சொத்தையோ பக்தவட்சலு தன் சொந்த பணத்தை போட்டு கிரையம் வாங்கியதாக வருமான வரி துறைக்கு தெரிவித்த ஆவணங்கள் எதுவும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை என்று சொன்னால் தவறு. 1985ல் 12 ஏக்கர் 17 செண்ட் மற்றும் 1991ல் 2 ஏக்கர் 34 செண்ட் பக்தவட்சலு பெயரில் சுப்பையாநாயுடு தான் கிரையம் பெற்றார் என்று சொன்னால் தவறாகும். பி.சா.ஆ.1ன் படி 1979 முதல் 1991 வரை பக்தவட்சலுவிற்கு மாத வருமானம் ரூ.300/- சுப்பையாநாயுடு வழங்கி வந்தார் என்று சொன்னால் தவறாகும். மாத வருமானம் அல்லாமல் பார்ட்னர்ஷிப் நிறுவனத்திலிருந்து அவருடைய பங்கும் கிடைத்து வந்தது அதை வருமான வரி கணக்கில் காண்பிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு வருமானம் வந்ததாக வருமான வரி துறைக்கு எந்த ஆதாரமும் தாக்கல் செய்யவில்லை என்று சொன்னால் தவறு. 1980ல் கோலடியில் நிலம் வாங்கிய கிரையத் தொகையும் சுப்பையா நாயுடு தான் கொடுத்தார் என்று சொன்னால் தவறாகும். பி.சா.ஆ.8 ல் அடமானம் வைத்து அதில் கிடைத்த பணத்தை கொண்டு என்ன செய்தார்கள் என்றால்

வேலப்பன்சாவடியில் உள்ள இ ஷெட்யூலில் உள்ள இடத்தில் கட்டிடம் கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டது. பி.சா.ஆ.9 ன்படி 20/04/2002ல் அடமானம் ரத்து செய்யப்பட்டது என்று சொன்னால் சரிதான். 4, 5 பிரதிவாதிகள் சேர்ந்து வேலப்பன் சாவடி சொத்தில் கட்டிடம் கட்ட பணம் தேவைப்பட்டு சொத்தை ரூ.7,50,000 ற்கு மற்ற பிரதிவாதிகளான கோவிந்தசாமி, விஜயா, ராஜலட்சுமி, சரஸ்வதி, சுலோச்சனா மற்றும் கோபால் ஆகிய எல்லோரும் சேர்ந்து அடமானம் ஏற்படுத்தியுள்ளார்கள் என்று சொன்னால் சரிதான். 4, 5, 6 பிரதிவாதிகள் பங்காக எவ்வளவு கொடுக்கப்பட்டது என்றால் ரூ.1,25,000/- கொடுக்கப்பட்டது. பி.சா.ஆ.12 பட்டா வானது பக்தவத்சலு காலமானதால் எங்கள் 3 பேரிலும் பட்டா வந்துள்ளது என்று சொன்னால் சரிதான். பி.சா.ஆ.11 மற்றும் 13 பட்டா பக்தவத்சலு பெயரில் உள்ளது என்று சொன்னால் சரிதான். அவ்வாறு பக்தவத்சலு பெயரில் இருந்தாலும் சொத்தானது கூட்டுக்குடும்ப சொத்து என்றாலும் சுப்பையாநாயுடுவால் கிரையம் பெறப்பட்ட சொத்து என்றால் தவறு. பி.சா.ஆ.15 ஆவணம் 27/10/1997 தேதியிட்டது என்று சொன்னால் சரிதான். அந்த ஆவணத்தின் காலம் 5ல் விஸ்வஜோதி பிரிக்ஸ் ஓர்க்ஸ் பார்ட்னர் என கண்டுள்ளது என்றால் சரிதான். அதில் விஸ்வஜோரி பிரிக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பற்றி எதுவும் இல்லை என்று சொன்னால் சரிதான். காலம் 14ல் மான்சிங் மெர்க்கண்டைல்ஸ் கம்பெனிக்கு அடமானம் ஏற்படுத்தியதாக உள்ளது என்று சொன்னால் சரிதான். மேலும் விஸ்வஜோதி பிரிக்ஸ் ஓர்க்ஸின் லாபம் ரூ.2261/- என்று உள்ளது என்றால் சரிதான். விவசாய வருமானம் ரூ.4166/- என்று உள்ளது என்றால் சரிதான். பக்கம் 5ல் அபிடேவிட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றாலும் மேலும் விஸ்வஜோதி பிரிக்ஸ் ஓர்க்ஸ் வியாபாரத்திற்கு முதலீடு செய்ய அடமானம் ஏற்படுத்தியதாக காணப்பட்டுள்ளது என்றால் சரிதான். பி.சா.ஆ.15ல் இ ஷெட்யூல் வேலப்பன்சாவடியில் உள்ள சொத்தில் கட்டிடம் கட்டுவதற்கு அடமானம் ஏற்படுத்தியதாக எதுவும் காணப்படவில்லை என்று சொன்னால் சரிதான்.

வாதி தரப்பின் வேண்டுகோளுக்கிணங்க குறுக்கு விசாரணை ஒத்திவைப்பு.